

நோன்பு இரு வகைப்படும்

சுன்னத்தான நோன்பு :
மேற்குறிப்பிட்டவை தவிர ஏனைய அனைத்து நோன்புகளும் இதற்குள் அடங்கும்.

ஒன்று கடமையானது: ரமலான் மாத நோன்பு, நேர்ச்சை நோன்பு, குற்றப் பரிகாரமாக நோற்கப்பட வேண்டிய நோன்பு.

இஸ்லாத்தின் பார்வையில் நோன்பின் வரைவிலக்கணம்

பஜர் உதயமானதிலிருந்து சூரியன் மறையும் வரை நோன்பை முறிக்கும் காரியங்களில் இருந்தும், உண்ணல், பருகல் ஆகியவற்றில் இருந்தும் தவிர்த்து கொண்டு அல்லாஹ்விடம் நண்மையை எதிர்பார்த்திருத்தல்.

நோன்பின் கடமைகள் (ஃபர்முகள்)

நிய்யத்

1

2

நோன்பை முறிக்கும் காரியங்களில் இருந்து விலகி இருத்தல்



சுன்னத்தான நோன்புக்கான நிய்யத்:

இது, பஜருக்கு பின் நோன்பை முறிக்கும் காரியங்களில் ஈடுபடாமல் இருந்தால் பகலில் எவ்வேளையிலும் வைத்துக்கொள்ள முடியும், ஆயினும் நிய்யத் வைத்த நேரத்தில் இருந்தே நன்மை கணிக்கப்படும்.

ஃபர்மான நோன்பின் நிய்யத்:

ஃபர்மான நோன்புக்கான நிய்யத்தை பொறுத்தவரை அது இரவில் இடம்பெற வேண்டும். அதாவது பஜருக்கு முன் ரமலானில் அதன் ஆரம்ப நாளிலேயே முழு மாதத்திற்கும் பொதுவாக நிய்யத்தை வைத்துக்கொள்ள முடியும். நிய்யத் இடம்பெறும் இடம் உள்ளமாகும், நாவினால் அதை மொழிவது பித்அத் ஆகும்.

நோன்பாளிக்கு ஆகுமான அம்சங்கள்

- தேவைக்காக உணவை ருசித்தல்
- உமிழ் நீரை விழுங்குதல்
- குளிப்பு
- பல் துலக்குவது
- மனம் பூசுவது
- உடலை குளிரூட்டுவது

1. வேணுமென்றே உண்பது அல்லது பருகுவது. யார் மறதியில் உண்பாரோ அல்லது பருகுவாரோ அவரது நோன்புக்கு பாதிப்பில்லை.
2. உடலுறவு. ரமலானின் பகல் வேளையில் உடலுறவில் ஈடுபட்டால் கடும் குற்றப் பரிகாரம் நிறைவேற்றுவது அவருக்கு அவசியமாகும்.
3. விந்து வெளியேற்றுவது.
4. உண்ணல், பருகல் ஆகிய இரண்டின் இடத்தில் வைத்து நோக்கப்படும் அம்சங்கள்.
- உதாரணமாக உடலில் சத்து மருந்து ஏற்றல்.
5. கப்பின்ங் (ஹிஜாமா) மூலம் இரத்தத்தை வெளியேற்றல்.
6. வேண்டுமென்றே வாந்தி எடுத்தல்
7. மாதவிடாய் அல்லது பிரசவ உதிரம் வெளியேறுதல்.

நோன்பை முறிக்கும் காரியங்கள்:

நோன்பின் நிபந்தனைகள்

1. இஸ்லாம்

2. பகுத்தறிவு

3. பருவ வயதை அடைந்திருத்தல். சிறுவர்கள் நோன்பு நோற்க ஆர்வமூட்டப்படுவர், பெற்றோர்கள் நோன்பு நோற்குமாறு அவர்களை தூண்டுவர்.

4. சொந்த ஊரில் தங்கி இருத்தல். பிரயாணிக்கு நோன்பு கடமையாகாது. எனினும் பிரயாணத்தில் சிரமங்கள் இல்லாவிடின் நோன்பு நோற்பது ஏற்றமானதாகும். ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்வாறு செய்தார்கள். மேலும் தன் மார்க்கக் கடமையை உரிய நேரத்தில் நிறைவேற்றிய திருப்தியும், இலேசாகவும் காணப்படுகிறது. தவிர, ரமலானில் நோன்பு நோற்கும் சிறப்பையும் அதனால் அடைந்து கொள்ள முடிகிறது.

5. ஆரோக்கியம்

6. மாதவிடாய், பிரசவ இரத்தப் போக்கிலிருந்து நீங்கிருத்தல்.

நோன்பாளிக்கு பின்வரும் அம்சங்கள் ஹராம் ஆகும்

1. சளியை விழுங்குதல். எனினும் அதன் மூலம் நோன்பு முறியாது
2. தன்னை கட்டுப்படுத்த முடியாதவர் மனைவியை முத்தமிடல்
3. பொய் சாட்சி சொல்லல்
4. மடையர்களின் செயல்பாடுகளில் ஈடுபடல், நிதானமின்றி செயல்படல்
5. "விஸால்" அதாவது நோன்பை திறக்காது பல தினங்களாக தொடர் நோன்பு நோற்றல்.

நோன்பில் வெறுக்கத்தக்க காரியங்கள்:

1. நோன்புடன் வாய் கொப்பளித்தல், நாசுக்கு நீர் செலுத்துதல் ஆகியவற்றை எல்லையீறிச் செய்தல்.
2. தேவையின்றி நாவினால் உணவை ருசித்தல்.